

SEC 65 / 2023-24

14th July 2023

The General Manager, DCS – CRD BSE Limited Corporate Relationship Department 1st Floor, New Trading Ring Rotunda Building, P J Towers Dalal Street, Fort, MUMBAI - 400 001 Scrip Code: **500114** The General Manager, DCS – CRD National Stock Exchange of India Ltd Exchange Plaza, Bandra-Kurla Complex, Bandra (East), MUMBAI - 400 051 Symbol: **TITAN**

Dear Sir,

Sub: Newspaper publication for Form DPT-1

Pursuant Regulation 30 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the following Newspaper Advertisements published on 14th July 2023 with regard to Form DPT-I (Circular or circular in the form of advertisement inviting deposits).

Sr. No.	Name of Newspaper(s)	Edition(s)
1.	Business Standard (English)	All
2.	Dina Thanthi (Tamil)	Salem

This is for your information and records.

Thanking you, Yours truly, For **T**ITAN COMPANY LIMITED

Dinesh Shetty General Counsel & Company Secretary

Encl. As stated

Titan Company Limited

`INTEGRITY` #193 Veerasandra Electronics City P.O. Off Hosur Main Road, Bangalore 560100 India. Tel: 9180 6704 7000 Fax: 9180 6704 6262 Registered Office 3, Sipcot Industrial Complex Hosur 635 126 TN India. Tel-91 4344 664 199 Fax 91 4344 276037, CIN: L74999TZ1984PLC001456 www.titancompany.in

A TATA Enterprise

தினத்தந்தி

<

ଥା 🛛 📰 🖉 ୧୧

சேலம் 14–7–2023 🏾 🕇

∃□ william 🛓

>

62119

				il: investor@titan.co.in Website: www.titanc	ன்டல் டிரியல் காம்ப்னெக்ஸ், ஒருர் 635 126, தமிழ்நாடு. ompany.in Tel.: + 91-80-6704 7000 CIN: L74999TZ1984PLCi Tetta Enterprise	001456			
			COMPANY		TATA Enterprise գ. ւՈւգ. – 1				
டெபாசிட்டுகளுக் . விபாங்கள்	கு அழைப்பு விடுக்	கும் சுற்றறிக்கை அல்லது விளம் 	பர வடிவிலான சுற்றறிக்க தகவல்	கை (நிறுவன (டெபாசிட்டுகளை ஏற்	டி பி டி – 1 றுக்கொள்ளுதல்) விதிகள், 2014-ன் பிரிவு 73 (2) (டு மந்த நடப்பு சேத்தக்கள்	(a) மற்றும் பிரிவு 76	மற்றும் விதி 4	(1) மற்றும் 4 (2) ஆகி எல	671
பொது தகவல்				1A-++	Gurge Gergejäse	20,686 25,088		16,379 20,137	12,501 15,860
ாற்றம் இதர தொடர்பு கிபறக்கர். திற்றுமைம் திற்றப்பட்ட தேதி	25 gSau 1984	LL, ear 3, allan, gantachua antovasal, gi	n, 635 126. garganya www.tuncompanyan	; JJAJINAR: 04344 - 278037	பங்கு மற்றும் பொறுப்புகள் பங்க	1			Т
. தீழவாம் பற்றம் அன் தனை திறவாமன் பேர்போன்றம் தோதி அந்தடன், கினைன் அம்வு புளிட்டு மித்தும் இருப்பின், அவர்தின் விப	20 gSan 1964 Brown Apsen, Grifd 6, - unises uppi Dard gab - gradeft fuel - glad	ki mQuilQeberg : Met			பங்கு (i) சம் ஒப்பு பங்கு மூலதனம் (ii) மற்ற பங்கு	89 11,905		89 9,284	89 7,464
(தேலும் இருப்பில், அவற்றில் விபர	pladi - gCait - oppaa ("stavaitteb, Robaru Califida o dina			சது தலைக்கில் ஒந்து இம் தேவைத்திரு பெருப்பங்கை பக்குக்கது. கட்டிய இல் பிருவை பிப்பிருட்டு தார். நீதவைதில் தலை கூற்றவர்கள் பிருவை பிருக்கு படிப்புக்கையை நேரம்பை இல் பிருவி பெடல் பிருக்கு இல் இல் பிருவி பிருவி கூற்றவர் பிருவி பிருக்கு இல் தல் குறை திருவலை குற்றவர் பிருக்கு பிருது பிருவி பிருவி துவை திருவலை கூற்றவர் பிருவி பிருக்கு நிலை நிலை பிருகி வி கூற்றவர் பிருகிய பிருகி கிறுவ திருவி பிருகி வி கூற்றவர் பிருகிய பிருகி கிறுவ பிருகி வி	போதுப்புகள் (1) தடப்பு அல்லாத பொதுப்புகள் (8) திதி பொதுப்புகள்	11,994		9,373	7,553
	 aucua gegalute Carclane ultruk der ultruk aucust defin 	1 ஆட்டோசேஷல் விசிப்பட்டி = ஏ. எம். பிரச்ஷன் இருநீனி (பேட் பிசிப்பட்ட ஆண்டில் மற்றம் ஆட்ணைல் திரணையில் பிரைக்காகி பாரச்சைய பொர் பிசுக்கில் திப்பான கி. அனின	ஸ் எந்தம் ஆட்டொமேஷன் தொழிக்க ஈடுபட்டுக் டுபட்டுகளும் இந்தியாகின் முன்னனி இடமைபல் நிர மாக்கட்	ოგ. დათბარს გრე, წქს ქვითქმეტ წსებსიბის სხებოგ.	(a) நீதி பொறுப்புகள் (i) குத்தகை பொறுப்பு (b) ஏற்பாடுகள்	1,359		1,026	971 143
	 auclust and solar Spanningh. Spat 6 	al didi, gentanti : aa antis addinal yang, papanti, at Ga \$ 10,000 adgut gitigaanti gitigan gitigan adamini at Ga \$ 10,000 adgut gitigaanti gitigan di adamini	ளாது. ம்பெலியில் தல்லா திறம்லான மடப்பல் தேரா 9 தொ.க்கலில்லை எஸ்.நாம் எந்த இவர் நல், கன சுன்ற வட பின் வெல் வெலையாட பில்ல நட	aydab Far-1872ayand azlığır.189. yırtı hyranyhda yanar nayı yurfasılır.182ana danara Bullandaradı Adandı v və baranar Bullandarı	(2) au du Guardinada	214 1,573		179 1,205	143
	95 ALS Sparrule 5) ALLA (Carol No Offentin Socialization	groors adog ape (og tilleo geer figuerors Gog e "de ee ee it goot : ee gilense fûlde ee ee r ûntwere oten e e sûdset invok sande fû	தேறம் லக்கேள்கள்) திற்களங்களின் பங்கு முலதன (, 15 டிலப்பி 2000 அன்று, டைட்டன் தொஷ்டில்) அதே தார்க்கத்தில் நில்பட்டல் தொல்பட்டல்,	த்தில் முதலிடு செய்யுல் விருக்கத்துடனும் உருக்கக்கப்பட்டது. தில் பிரேஷ்ஸம் எட்ட் இனேட் சி. ஓ. திறம்சைத்தில் தலை திறும்சுமாக,	(8) (6) Gunguiuustr (1) suudradr	1,190		225	4,094
	 accident applies a glassical and a state of a state o	டில் வீச்பே : கண்டிட்டி பொலேட்டிக்கு சின்னே செல்லுள்ளன் ப கற்பனோக விளைகுதொட செல்லுரிட்கன் அன்ற எக்கலேச் பெ கதை பின்ன குண்டுகள்	ராக்கில் வழக்க, 10 ஆகஸ், 2020 அன்ற திறுவப்பட ராடு ஆட்ட் இந்தியா (SEB) அமைப்பு, ஜம் இது பதி பிட	ing. Bahanana, wain, sanyin, adahanga mjul Bahan di. Ing Geogram Sang Sang Sang Sang Sang Sang Sang Sang	(ii) sdaans Gurgou	5,090 223		5,161 193	178
	5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5	ல் நீற்களத்தில் முழு உல்பலை தல்லா நீற்கள் பாட்டி பிரும் 200	. அன்ற தனது ஏரோல்பேல் ஆட்டோமேஷன் எல்லு சென்னி 80 ட்டில் தொடுப்பதன் எல்லு	nenne forste antellarun Grungen besterne grunden. ges Genegen begeb antellarun Grungen begeerten. ges Genegen begeerten gene ges aller gene Besengen bester generation, welteren b hur hage Gelgent, etwä in generation, odges in generation, antellarun Guneration antellarun Gunden), odges	(IV) வர்த்தக செலுத்தத்தக்கவை - குறு பற்றும் சிறு நிறுவனத்தின் பொத்த நிறுவைத் தொகை - குறு பற்றும் சிறு நிறுவனத்தை தலிர, வடன் வழங்குனர்களின்	139		198	158
	11) acciute Bachopaya purficipare alguna	re க்லூலில் இசுட் வல்லிசி, சுத்தார்: 1 டிசும்பர் 2022 அன்று, பைட்ட செய்யும் தோக்கத்துடன் திற்கப்பட்டது.	ச் தோல், 64 இடைறேடிகை லட்டுட்டி ச	руз 1.840 дини Адинарди, дини Адинисси	பொத்த நிலுகைபு தொகை (v) மற்ற நிறி பொறுப்புகள்	826		857 429	537 218
	Baungsbart Gergaurun Guninging, um Sault	மா மா முக்கப் மற்றும் சோக்கத்தாயில் நிறந்திய அதுவலைகள்		n an bar Alfants antific termine's stand in termine's	(b) மற்ற நடப்பு பொறுப்புகள் (c) ஏற்பாடுகள்	3,365 118 73		2,386 30	1,905 23
(, கம்பெளி திரமாகத்தின் சருக்கம விபரங்கள்,	Gardesgar (Gopg and Gardesgar (Gopg and mar Straugurang, Studiog	பா துரைக்க தல் நல்துறை, கால் குதிர் நாழற்று, கா எஸ்.) பற்றம் (பிரியில்), ஆக்ப இடங்களில் உல்லை. 11 குழுவின் வேற்பால்லை, கட்டுப்பாடு பற்றம் வழிகாட்டுர	aks s.i.u.R. Blans Buksari utau G	andánsen Operater szerek étekésülőéte.	(d) நடப்பு வரி பொறுப்புகள் (நிகர மதிப்பு) பொருக்க பன்ன வர்கள் பொரைப்பான்	73 11,521 25,088		9,559 20,137	7,193
விபரங்கள். . இன்னற்ப தேறிவின்படி, இயக்கு					மொத்த பங்கு மற்றும் பொறுப்புகள் d. கற்றிக்கை அம்கது விளம்பும் வெளியிடப்பட்ட தேக்கு உடனடியாக முந்தைய மூன்		ப்ப பளப்புதக்க அநிக்கை (தே		
Ouwit g. ed: Sgéjeret g.e ed: (peout	t) Jacquepanto \$2.0 GeospiiA,	<u>Contail</u> pilgs ass, Gorfformusk gap, Gewash, Gekaar	- 600 009.	டி ஐ என் தொழில் 03439632 இத்தியல் அட்கிலில்,ரேட்டில் எல்ல	டை இயக்க நடவடிக்கைகளிலிருந்து பளப்புழக்கம்		2022-23	2021-22	2020-21
ருமதி மரியம் பல்வரி பல்தேல் தரைன் உஜெயூதீ முரளிதரன், ஐ ஏ லல்	ல்பெடில் செயுட்டரி, தமிழ	கைகுமிப்பு மற்றம் வாத்தகத் துறையின் கூடுதம் செய்வான க அரசு, தோழீத்தானவான் துறை, செய்வால், சென்னை – 600	009.	00011201 இந்தியன் அட்கினிஸ்.ரேட்டிங் என்ஸ் 03048710 இந்தியன் அட்கின்ஸ்.ரேட்டிங் என்ஸ்	வரிக்கு முன் நிகர இன்பம் தேக்கண்டவற்றிற்கான அட்ஜன்ட்டென்ட்டுகள்		4,465	2,932	1,233
ng, undestruit. ng, A. Ca. Garlow, prode	"Batis afting", # 193, aft	npat I árðilig, Glunasgig - seo ose. Hýfler, anski prafikás Ally, d. g., gigt Guidár Gerliy	ரத அப்பால், பெங்கதுது 550 100.	02148778 Byase gudgert 05228157 Biture gudgert	- டெப்ரிவிபேஷன் / அமார்ட்டைசேஷன் செவவு - நிகர அன்ரியணைல்டு எக்ஸ்சேஞ்ச் இலாபம் / (தஷ்டம்)		364 (1)	347 (1)	331
ig eite eite Litzin 13. aangevelligt	umbGu gpayak, 24 GggmS 28/2, 2/9Gpatniuki amoafi	வேதி தெரு, முக்கப் - 400 001. மேற்கு), புத தில்லி - 110 065.		00224713 Øgewer Buildigent 00160662 entiltig Jeldevelnulet: udgeb Gestergelicett, setsetulet;	 - මහාදුයු, යුතන පළසුව හැකිනේක් කිළිවනක් (යන්තුවක් / නිම්පාධ මහාදුන් රිද්‍රික මාර්ථානයක් (යන්තුවක්) හරිද්‍රියාවන් (යන්තුවක්) ප්‍රියාශක (කිළාකක් ලබන්ගාවන්) 		3	3	(4)
ng. G. eggenenis	etsGant, Gedranar - 600 0		(5 குக்களி வக்ஷ்கிபத் ரோடு,	00494806 Spaar gutgant	 - εξίξοεξερίηδα αύχες Ουρξελοποιοχικοπ τρυτβικά τβοςτ αρχά χέτημας Φείταζα - αυτίως αυτηροποίο 	L. Goneoner subjex Gupppheersee	(137)	0 (92)	34 (73)
rg, Grgbujderr eðurels røult, Cansaenskat Baußgareið 1. Fýsg aslanggelt	D/5, AQUSALLA SDAM, d Igunti Quani, again maki	பூசியம் அருக்க, பல்டி, அகவதாபாத், குஜாத் - 380 007. ரிகம் இற்றியியரில், இந்தியன் இன்லடி, 'ஸ்ட் ' கூட்டு பெக்க ப் பேபோல், சாம் வேய்வுட் நோடு, சத்ய சாம் வேய்வுட், கல தல் சர்க்கில், மலாலக்ஷில், மும்பை 400 011	negl Gui, prás, Geánavar son ozs.	02359563 Øgear Bukgart 05497296 Øgear Bukgart	 டிலிடென்ட் வருவாம் இலாயம் மற்றும் தஷ்டம் மூலமாக, நியாயமான மதிப்பில் நடத்தப்பட்ட ((0) (106)	(24) (86)	(24)
n offic films	පොඩෝ 52, ප්රිද්භියේදු කඩා 3302 A කිරු, ක්රිකාච්යා, ශී කෝ රු ඇතර ක්රියාව	w.o.w.mm, erus versiteji Gjirgi, eğu erul Gesskul, me gaŭ ettebler, semetelejid, godenu 400.011 ann aditarili Bale de'Ana (?			 இனபம் மற்றம் நஷ்டம் முனைக, தியாயனை மதிப்பில் நடத்தப்பட்ட முதல வாடகை தன்னுபடி, 		(14) (2)	(20) (30)	(12)
saleGamilub	ஆட்டு இந்தியா வி.5பேட் 4 பட் இசைபத்துடன், ஒரு தடாரிப்பு தி வெடங்காடன், ஒரு தடாரிப்பு தி	டிப்பிடப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கும் மேனக இயக்கி வரும் இர நடைப் பல்பதிலிருந்து. பல இடங்களில், பல துறைகளில் ஈடுபட்டுள் விட்டி பதிப்பு அருந்தையாக கி	Bynamis, 19. 38.559 Gang negerind udged 31 ant Bynamora awritgeberg, Bynamidde Bar udor anddiae ala fab	0022716 அற்றுகள் இல்லுகள் அதற்றுகை, 3 என் எவிட்டப் மற்று நேடியல் ஸ்டன் என்னேன் 10 2013 கன்ற முடியை, ந்த ஆன்டுக்கு கூடல் கோடி விக்கு முத்தவ பு வூ 11,964 கொடங்கும் 12 என் 2023 கண்டுக்குப் மற்று நிறுவன 1 இட்டத்தில் (பிலை இன்றேல்) – என் 10 20 கண்டுக்கு நாறில் கபாயத்தை தன்) கேற்றத் நிற் கபாபரும் இதற்கிகை.	- துனை நிறுவனத்தில் முதலீடு மூடக்கப்படுதல் - நிதர் செலவுகள்		- 240	195	137
 Brouth Grandelle, etc. security G	othigs passe antiques	காக வாடிக்கபாளர்கள் தெழ்தும் முன்பனம் மட்டுமேபாரும் மற்ற தொகை: இல்லை	பந்த வளிக் நிறுவன்றம் எதிர்கொன்றும் சந்தரன் செ	தாறில் காலத்தை தமிர கேற்தத் நிதி காலமும் இதற்கில்கல். காறில் காலத்தை தமிர கேற்தத் நிதி காலமும் இதற்கில்கல்.	மூலதன் மாந்றங்களுக்கு முன் இயல்க இலாபம் கீழ்க்கண்டவந்றிற்கான அட்ஜஸ்ட்மேன்ட்டுகள்		4,814	3,224	1,719
Aniels Country armin ubgeb gift. Sinn n.i.u., Bniels Country and Can.turne eturnise	negu (i) könöyyyyy avag edda (ii) coloco avag	தொகை: இல்லை வந்தில் தே வட்டி: இல்லை புதித் தெவலத்திட பிருந்து கடன் மற்றும் அதன் தோன வட்	.: Séana		 வர்த்தக பெறத்தக்கலைகளில் (அதிகரிப்பு) / குறைவு சரக்குகளில் (அதிகரிப்பு) / குறைவு 		(414) (2,165)	(204) (4,803)	(78
2. டெபாசிட் திட்டத்தில் ட நிறவா வாரியம், நிமானத்தை	ள் விபரங்கள்		3 Qu 2023		 திதி சோத்துக்கள் - கடன்கள் பெறத்தக்கலைகளில் (அதிகரிப்பு) / குன மற்ற திதி சோத்துக்களில் (அதிகரிப்பு) / குறைவு 	izel	(17) 100	(1) (511)	(6
. Bissenen Grunfic Beitisen	எ அழைப்பை அங்கோத்து, பொ	ويغورو مندياؤه إخدمه ومورفين ويروني ويرون	0 13 Geólubult 2014		- மற்ற சொத்துக்களில் (அதிகரிப்பு) / குறைவு - கடனில் வாக்கப்பட்ட, தங்கத்தில் (அதிகரிப்பு) / குறைவு		(287) (71)	(185) 1,067	(34
ட () சட்டம் மற்றம் அன் தேர () சட்டம் மற்றம் அன் தேர (போது மக்கள் தொக்க o	வாலூரை அவது அண்ணு அன்னிலுர் விதிக்கப்பட்ட விதிகளின்படி, டெப 25x - ஜ. 3,016 கோட் உலட்சினர்	r எரிட்டுகள் வடிவில் நிறுவனம் எழுப்பட்டைய தொகை: களிடமிருத்து 10% - ரூ. 1,207 கோட்ட்	adransighty	6- 4.223 Garu,	- வர்த்தக செழுந்தத்தக்களைவகளில் (அதிகரிப்பு) / குறைவு - மற்ற திதிப் பொறுப்புகளில் (அதிகரிப்பு) / குறைவு		(89) 41 979	362 189 481	18
 (i) கழக்கன்ட தினங்களில் கா a) முத்தைய திதியான்டின் b) 	and guide group Garage Guine search prevents) பட்டுகர் வடிகில் நிறுமனம் எழுப்பல்கடிய தொகை: கலிடநிருத்து 108 - கு. 1,007 கோடி* 1), தொகை: சது 10 கே 2003 அன்றின்படி) அன்றும் பட்பலிட்டதொகை		6. 2,250 Gam,	- மற்ற நடப்பு பொறுப்புகளில் (அதிகரிப்பு) / குறைவு - ஏற்பாடுகளில் (அதிகரிப்பு) / குறைவு		979 61 2,952	51	(49
 எழுப்ப தீட்டமிடப்பட்டிரு எழுப்ப தீட்டமிடப்பட்டிரு அடுத்த பன்றேன்டு மாதம் 	ம். முதல் கூள்ளாம். பாட்டதேதில் நக்கும் டெயால்ட் தோகை கைகுக்குக் திருப்பெலிக்கப்பட வே	andraya Guundia Ogenes		6, 2,254 Gana, 6, 4,223 Gana, 6, 2,254 Gana,	வரிகளுக்கு முன் இயக்க நடவடிக்கைனிலிருந்து (பயன்படுத்தப்பட்ட) - தேதுத்தப்பட்ட நேரடி வரிகள், திகர மதிப்பு வரிகளுக்கு வாக்கையில் வாக்கு பயன்க தொடல்கப்பட்ட திரை (பாக்க		2,952 (1,142) 1,810	(330) (796) (1,126)	4,364 (263) 4,101
(QLBC @(504 (5.71 Canua)	கள்) விலந்ததல் உட்பட கணக்கீடு		கை மற்றம் இதர முழுகம்பாள வருமான	b	இயக்க நடவடிக்கைகளில் இருந்து / (பயன்படுத்தப்பட்ட.) நிகர ரொக்க சொத்து, ஆனய மற்றம் கருவிகள், அருவமான சொத்துக்கள் மற்றம் முதலி	ட்டு சொத்து வாங்குதல்	(288)	(1,126) (173)	4,101 (111)
. பொகிட்டுகளை எழுப்புவதற் இட்ட காலம்		12	மாத திட்டம்		சொத்து, ஆமை மற்றம் கருவிகளின் விற்பனையிலிருந்து கிடைத்த வரு தனை நிறுவனங்களில் முதலிடுகள் வாங்குதல் மற்றும் இதர பங்கு இல	ால்ட்ருமென்ட்டுகள்	10 (15)	(169)	(30)
முக்கிய நிபந்தனைகள்	12 மாத நகை வாங்கும் திட்ட இத்திட்டம், குறைத்தபட்சம் கூ	ம். இதில் வாடிக்கையாளர் 10 தவனைகள் செலுத்துவ 2000/- அல்லது அதற்கதிகமாக (ரு. 1000-ன் பெரு	் மற்றம் திட்டத்தில் சேர்ந்த தேதியிலிருந்த கல்களில்) 10 திசையான மாதத் தவனைக	ழ 386 நாட்கள் முடிவடைத்த பின் திட்டம் முதிவடையும். எ ஜெந்த வாடிக்கையாளிகளை அனுமதிக்கும். 10 மாத 1 தேதிபின்படி தலைனைகள் தெலுத்தப்பட வேன்டும்.	கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டது / (கொடுக்கப்பட்டது) தன்ன நிறுவன கூட்டு முயற்சி / தனை நிறுவனங்களில் முதவீட்டு விற்பனையிலிருந்த	ங்களிலிருந்து பெறப்பட்டது புகினடத்த வருவாய்	(353)	(100)	43
	குதல் தலனை செதுத்தப்பட்ட	. தேதியிலிருந்து 400 நாட்களுக்குன் வாடிக்கையானர்	satrayúuna Gpadi Gedru Gauste§ió.		நான்-கல்லாட்டிபின் டிபஞ்ச்சானில் முதலிடு இன்டர்-கார்ப்ரேட் டெபாசிட்டுகளில் வைப்பு		(353) (570) 864	(100) (1,094) 750	(5) (150) 100
வட்டி விகிதம்	த்து ஒரு நல்க வாயகும் நட சம்பத்தில் அவருக்கு தன்றுப - நிட்டத்தில் சேர்த்த நாசில	டம் என்பதால், வட்டியாக எந்த வருவாயும் வழங்கப் டி. அசிக்கப்படுகிறது: இருந்து 205 (முன்லுற்றி அறுபத்தி ஆறு) நாட்கள் மு	பாது. என்றும், கழல்கடைப்பு, வாடிக்க ந்தவுடன் ரிடெம்ப்ஷனின்போது வழங்கப்	கபாள தலனைத் தொகை முழுவதற்கும் தகை வால்கும் படும் 1 (ஒன்று) மாதத் தலைனைபில் 75% (எழுபத்தைத்து	இன்பர்-கார்ப்ரேட் டெபாசிட்டுகளிலிருந்து வருவாய் மெற்குர் ஆன் / (வைக்கப்பட்ட) வங்கி டெபாசிட்டுகள், நிகர் மதிப்பு		260	(568)	(60)
	 - Gookgeficia, kog godni av (pår Grac) Grögerå, 	6600.66 டிக்கலாள் நேல் செப்ப விரும்னோம் மற்றும் 30 நாட்களின் என்னிக்கையின் அடிப்படையில், 1. (ஒ	0 (முன்னூ) நாட்களுக்குப் பிறகு, ஆனால் 193) மாத தவனையின் 55% (ஐப்பத்தி ந	b 366 (முன்னூர்தி அறுபத்தி ஆறு) நாட்கள் முடியடையும் தூது) முதல் 75% (எழுபத்தி ஆந்து) வரையான தொகை	மிழுச்சவல் ஃபன்டுகள் (வாங்குதல்) / விற்பனை, நிகர மதிப்பு நிறுவனத்தின் ஃபொஞ்சைவிக்கள் மற்றும் வென்டர்களுக்கு வறங்கப்ப	LL SLAR	(1,729)	2,815 (34) 34	(2,640) (97) 94
	 - Gogià, GLURE, angliaitu - Gogià, GLURE, angliaitu 400 (anggia) anusunáu 	டும். இத்தகைய தன்றுபடி, வாடிக்கையாளர் நகை வா பூக்கன்டவாறு செய்தால்: கள் நகை வாங்கா விட்டால்: அல்லவு	பகுவதன் அடிப்படையில் இருக்கும்.		திறவனத்தின் ஃபிராஞ்சைவிக்கள் மற்றும் வெண்டர்களுக்கு வழங்கப்பட்ட க தனை திறவனத்திலிருந்து பெறப்பட்ட டினிடென்டுகள்		3	24	24
	180 நாட்களுக்குப் பிறகு தொகையை நிறுவனம் நி முழல பதிப்பிற்க திறுவன	. மற்றம் 300 நாட்களுக்கு முன்பு நங்கள் கனக்கை ம ருட்பெளிக்கும் மற்றும் வாடிக்கையாளாகளுக்கு ஒரு ம த்தியலிருந்து நகை வாங்கும் போது இதனை பயன்படு	ρηθίτιστο, Γλυσστί Οσύμνουβά Ορή ΟρτΟρίτις χάτρηση αυαλοστη αυρώση 1888 Οκτάταταπό.	பற்ப் 1 (அன்ற) வந்த் தலைனையில் 75% (எருபற்தைத்த b 356 (முன்றுற்றி அறுப்த்தி ஆறு) நாட்சர் முடியலட்டில் தூலு (முன் 75% (எருபற்தி இந்தி) வரைபான தொகை தி வரை பெட்பரிட்சார்கள் தேதுதிய தவர்களைகள் b. வாடிக்கைபானர்கள் நாட்கள் தேதுதிய தவர்களைகள் b. வாடிக்கைபானர்கள் (சதுத்திய தவர்களைகள்	உள்-குத்தகையிலிருந்து பெரப்பட்ட குத்தகை பேமேன்ட்டுகள் (பெரப் பெரப்பட்ட வட்டி முதவீட்டு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட திகர ரொக்கம்	JCL BICH, BIBITER	30 135 (1.653)	21 52 1.564	19 60 (2,744)
பணம் செலுத்தும் முறை பணம் கிருப்பிச்					பெறப்பட்ட கடன்களிலிருந்த ரீபேவென்ட்/வருமாளம் (நிகர மதிப்பு)		965 (666)	225 (355)	(626)
செலுத்தும் முறை	complement and Cody filled 400 philesysteph ampleas Opniester, p. full admini-4	nydara Garildan a alligäpidi, arGorano / 19 19. / j 2.rant Opub Gotzandić, ndi, galanani Gyranaci arat gez gdipzun, aladot algebaći (d.). Sorov	naki prefe uprefektiv porora vers agg. arðaraco / u.u. / oxki prefe up loģaetri, glugasteratete a í vi A.	திருப்பிச் சேதத்தப்படும். எஸ்ப்பர் முலமை திருப்பியசிக்கப்படும். மொத்த வணைசில் மூரு மதிப்புக்கை திருவனத்திடமிருந்து தகை	டிவிடென்ட் விதியோக வரி உட்பட, வழங்கப்பட்ட டிவிடென்டுகள் குத்தகை பொறுப்புகளின் பேமென்ட் (செலுத்தப்பட்ட வட்டி தனிர்த்து) செலுத்தப்பட்ட திதிச் செவவுள்		(214) (240)	(355) (143) (195)	(355) (98) (181)
திட்டம் தலங்கும் தேதியைக்	வாங்க பயன்படுத்திக் கொண் குதிப்பிடும் திட்டமிட்ட கால	nen). Jeg ançkesuretagikare (660) i saar	த்துவனம் நவற்பர் 1, 2014 முதல் நடத்தி	வருகிறது. 2023-24 நீதியான்டின் தேழன்ன காலத்தில்	ன்றுதப்பட்ட நற்சனைவுள் நிற நடவடிக்கைவில் பயன்படுத்தப்பட்ட நிகர ரோக்கம் (A+B+C) ஆண்டில் உருவாக்கப்பட்ட / (பயன்படுத்தப்பட்ட) நிகர ரொக்க	ŵ	(155)	(195) (468) (30)	(1,260)
அட்டவனை மற்றும் கற்ற செவ்லுப்பியாகும் கால வரைப்ப	ുടെടെ കർണ്ണ ലിസ്വാർ ആ	பற்றும் 2024-25 நீதிபான்டில் புதிய கந்தநிக்கை வெளியிடப்படுகிறது. இந்த சுந்தநிக்கை, செப்பம் தேதி வனர், இதில் எது முன்போ, அதுவரை செவ்	கைகானட்ப்படும் தேதி வரை தொடர்ந்து சந மர் 30, 2024 வரை அவ்வது 2024 ஆம் ஆ நபடியாகும்.	வருகிறது. 2023-24 த்தியான்டின் தேழுகின காவத்தில் தாக்களை ஏற்றக் கோள்ள இந்த கற்றிக்கை ன்டில் திறுவனத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்	ரோக்கம் மற்றும் ரோக்கத்திற்கு சுமமானவை (ஓபனிங் பேலன்ஸ்) சேர்க்கை / (குறைவு): அன்ரிபலைஸ்டு எக்ஸ்சேல்க் (இரைபம்) / நஷ்ப		117	147	50
. டோரிட்டுகளை எழுப்புவத தோக்கங்கள்	garar arrankadi sebug	மேற்கண்ட நகைத் திட்டத்தை 10 ஆண்டுவருக்கும் சேரிக்கப்படும் முன்பணங்கள், டெபாசிட்டுகளாக	பேலாக நிறவனம் நடத்தி வருகிறது. நிற கருதப்படுகின்றன. நிறவனத்திற்கு இன	வைச் சட்டம், 2013-ன் படி, இத்திட்டங்களின் தே வ வாடிக்கையாளர்களை எங்கும் திட்டங்களாகும், அதே எந்கும் வாப்ப்பை இத்திட்டங்கள் அளிக்கின்றன.	Oastach interch Oastach Phase secondary (or what O match)		119	117	147
. Quptuci, #Grat Griate			ACCE permit argsp passe o	nega uncous gap come generaties.	ப்பால் மற்றும் சான்னதற்று சான்னை மூர்காம ப்பலைல் கக்கல்கூட்ட கொள்கைவில் மீதிலை பாதில் பெற்று திற்பைத்தி இல்லான பற்று இருப்புகால் கல்தில் வில்லை	முவனச் சட்பம், 2013-ன் மிரவு 11 டர்டல்) திருத்த விதிகள், 2016 ஆ	13 உடன் படிக்கப்பட்ட, நிற தியவற்றின் கீழ் அறிவிக்கப்	வள் இந்தியன் அக்கவுன்டிங் ஸ்டா பட்ட இந்தியன் அக்கவுன்டிங் ஸ்டா	பாபல்) வத்தை, 2015 மத காடர்டு (Tind AS') தரβனை
 Bugdouic, BGrai, Griass BGrai, Griass egent Bugdouic, Griass Bugdouic, Griass 		துர் ஏ விக்டேட்			5. இயக்குனர்களின் அறிவிப்பு				
(N) Origination Gupp Opp	ατρμα : ορια βίιι β : φύρί	க்கில் அந்தம் "ஸ்திரத்தன்மை" ஐ சி.ஆர் ஏ வழக்கு த்தில் கீரெடிட் அபாயம் மீக் குறைவாறைகும், ஏப்ரல் 9 28, 2023	26, 2024 வரை செல்லுப்பு பாரும். 26, 2024 வரை செல்லுப்பு பாரும்.	ur, ww. 4992. Bible oliciteeten onbie ormeer		rCyr, நிறவனம் தான் ஏற்றம் கோ	ஸ்ட டெயலிட்டுகளை அல்	லு அத்தகைப் டொரிட்டுகள் தோன	வட்டியை திருப்பே செலுத
இந்தைகைப் டொரிட்டுக்கள் கே உருவாக்கப்படவுள்ள கட்டனத்தில்					 கட்டம் செயல்படுத்தப்படும் முன்னரே மக்கழ செயல்படுத்தப்பட்ட சின (உட்பால்ட்), மற்றம் திருப்பில் தெழுத்த தமறிய ஒரு முதை, திறவால் அன நிறவனத்தின் விவனரங்கள் மற்றம் வாப்ப்புகள் குறித்து அவர்கள் சுபபான திறவனத்தின் விவனரங்கள் புதற்தி செய்ப இப்பதும் மற்றம் கற்றில்க 	5 உடனே சிட்செய்தது மற்றும் அந்த முழுமையான திருப்தியடைத்திருக் க. கல்லை விளப்பாம் வெளியிடப்	சீரவைப்பிற்கு பிறகு ஐந்து அ ஹோக்ஸ் மற்றும் நிறுவனத்தி மூல் தேகிடுகிருக்கு தன வ	தன்டு காலம் கடந்துவிட்டது. ன் மதிப்பெப்பட்ட எதிர்கால நிதி நிலை டை காலக்கிக்கள் கொணைட் கொணை	சலையைப் பொருத்தவரை, எ எவி என்படைகளின் காப
Bitanen G. un A. Generati anterge gebäu Generaterge Gunget entite Gen. hu opp Gen. träklingte angre Bita	, இபக்குனர்கள், புரொவோட்டர் க்கிருக்கும் ஏகேனும் கின் அல்லா	ன் எழுவுகில்லை பு வேறு			 ppsant, etc. alginar uppit appit dipter alginging gential Gen. 	dui.(Genergi;			
					6. கட்டம் மற்றம் வந்தலுக்கு இனங்கி பெயல்புக்கு மன்பது. பொன்பதுக் சுட்டம் சிற்பைக்கில் புல் கூறி திறுகைற்கள் மற்றம் கிறிக்கும்பிட்ட பெயா சந்தா தேவைகை வன்னேபூரி ஆக எதும்படும் வற்றம் மற்ற வற்ற வற்ற வற்ற திலிருட்ட வறிப்பிட்டிக் கதிதையில் வறிப்பைற்பான மற்றம் பற்ற வற்ற வற்ற திலிருமிக்க அல்லது வினம்பர வடிகியை சுற்றதிகளைக் கற்றிக்கவில் கறிப்பிடப்பட்ட வரிதிக்கை அல்லது வினம்பர வடிகியை சுற்றதிகளைக் கற்றிக்கவில் கறிப்பிடப்பட்ட	ிட்டுகள் திருப்பிச் செலுத்தப்பட்டுனி 1டு கடன் பொறுப்புகளுக்கு இன்ன பெறுப்புகளுக்கு இன்ன	ட்டன மற்றம் கோரப்படாத ! மாக (பரி மானா) மதிப்பேப் பொக (பரி மானா) மதிப்பேப்	தொகைகள் வாடிக்கையாளர்களுக்கு திர படும்.	კამარჩანა მადრ
 நிலுவையிலிருக்கும் ஏ நிலுவைமிலிருக்கும் தொகை; 	தேனும் டெபாசிட்டுகளில்	in eblugniveein g. 2,290 Ceny			 styphene award of the state of the styphene styphene state of the styphene state of the styphene s	Cantantagetaria uni BCu Giuri Rest antir e Casarà Siministe, Ja	மிட்டுகர் பயன்படுத்தப்படு மற்றின் பென்படுத்தப்படு மற்றின் பொத்த தோகை அ	6: 6: 6:00.00.00.00000000000000000000000	
 Guppé GenératiuúL. Opjí: oppé GenératiuúL. Genéji 	Ograna;	பல்வேறு தேதிகளில் கு. 3,890 கோடி (திதியாண்டு 2022-2	. ல், வெல்வேறு பெக்குரீட்டி தேதிகளுடன்	0	h. βροιστέρτα τρητά Gentrativica, Quartha (Desta) 9 Quartha ανάθετε μηθ αυτά Ουτηρία μαχνέας generatives (und unter) καθύθων βρε ερήρηθειας, βροιστοβάθα (Quartha (Desta) μαζικά αναίδα ανάθετβατώντας), το τρητά βημοιατρόμα Ουτράμπατα οι Quarterativica από ανάθετβατώντας).	പട്ടർ. മിഷ വെധർമ ചെൺപ്പാട്ടില്ലെ.		ang, 3 Ga 2023 aning par.Gugo	وربانية فروة متدورة
1. வட்டி வில்தம்;		இது நகை வாக்கும் திட்டம் என்பதால் வாடிக்கையாளருக்கு ஒரு தலனைத் டே		பதிக்கல எனினும், நகை வாங்கும் போது பான தன்குபடி வழங்கப்படுகிறது.	Gel: 2 Go 2023	ellipperent ape per pipere	unteren ober e Groe ob	e.	ாரியத்தின் ஆணைப்
 Guundúpretanter Gorép et Guundúpretanter metantele 	ratrasfišans; කs, Opnass ගුරුපුරා නිලධායිම Gi	கு. 6,70,416 கோடி ஜந்த இல்லை			தைன், 5 மேல் 2025 இயம்: பெங்களுரு				சி கே வெங்கடராம திர்வாக இயக்குனர்
. டேபாகிட்தாரங்கின் என்னின் தவறிய காலம் உட்பட, டெபாகி வட்டியை திருப்பேச் செலுத்த நல 8. டொகிட்தார்கால், டோகிட்டுக் தே	nடமுக்க மற்றம் அவற்றின் மீதால வற்றல், ஏதேனும் இருப்பின் வெடிக்க கட்ட பிட்டை				தி போடு ஆஃப் கடநடங்க டைப்பள் விப்பெள் வில்பேட்	சார்பற்ற தனிக்கை	யாளர் சான்று		
திறுவனத்தின் நிதி நிலை	ວສານ								
^{1.} sppfsas savag alariuni 0.0 c.		சதப விபத்திய முன்ற நீதியான்டுகளுக்கான, வரி டெ வரிக்கு முன் இலாபம் (ரூ		64 தொபல் கு பின் இலாபம் (ரூ. கோடியில்)***	இன்பணம், சம்சல் வைகளுகள் வைப்புள்ளில் தோடிக்கு வுக்குன்ன தோட்டிக்கு கல்பால், பெக்குன்ன, சுர்சாடன் - 560.100 அன்பனப்பிர				
202	2-23	4,465		3,333	4டமாசிட்டுகளுக்கு அழைப்பு விடுக்கும் சுற்றிக்கை அல்லது விளம்பர வடிவின 4 மற்றம் திறுவனங்கள் சுட்டம், 2013 ("சுட்டம்") என்பதன் பிரிவு 73 ஆகியவற்ற 1. 2 ஜமின் 2023 தேதியிட்ட நம் ஒப்பந்தக் கடிதம் மற்றும் 2 ஜமின் 2023 தேதியி	ள கற்றறிக்கை (''Lurtù 4, 8 4, 1'' செ தேவைக்கினங்க, சாப்பற்ற தனி 1ட்ட தெசேக்கைகின் வித்துறைகள) 'தாடர்பான திருவனங்கள் க்கையாளர் சான்று நக்கினங்க இந்த அடுக்கை எ	(டைபாசிட்டுகளை ஏற்றக்கொள்ளுதல்) வழங்கப்படுகிறது.	வதிகள், 2018 ("விதிகள்"
202	1-22	2,932		2,180	யங்களுக் காதாடன் - மல பல அவர்பாட்டு போகிடுவளுக் கைழப்பு விடுக்கும் கற்றிக்கை கல்லது வினம்பு வடிவின பற்றும் இணைக்கன் கட்டம், 2013 (*சட்டம்") என்பதன் பிரின 73 ஆகியவது பி. 2 ஆல்ன 2003 தேவிட்ட, நம் தப்பத்த கூதும் பற்றை ஆகிய 2013 தேவி பி. 2 ஆல்ன 2003 தேவிட்ட, நம் தப்பத்த கூதும் பற்றை ஆகிய 2013 தேவி பிரின்படி இற்றுவையில் தட்டியில் இருவளை? இறைவரதின் பட்டிரம் அன்றியை இற்றுவரும் அன்றியை இருவருக்கு	கையாளர்களாகிய டு எஸ் ஆர் & (நிறுவனம் தவற்கிக்கை என்பதற்கு	lan, crói crói di Spausegar antespañán Cal. (Sà Darch	gð erlýg stissfillið, Ghletbæsi- vílli Hæy	9 குதிப்பெப்பட்டுள்ளபடி.
		கேப்பட்ட டியிடென்வேல்; உத்த மூன்ற ஆன்வெருக்கான		Banda Banub + Beggigaiuin anis, / Beggigaiuin anis,)	துடனத்துள் பொதுவ 3. கணத்து கல்கால் நடியில் கருவாக்கம் மற்றம் பராலிப்பு, மற்றும் கழக் இந்த பொறுப்பில், அதிகை தயாயில், மற்றும் வருக்குதுக்கு தேல், நடல், கழதிலைக்குத் கணை திசப்பானம் மறைகில நிலைகள் பெதிலை கரிழிலுகள் கருவாகிய நிட்டத்தில், தடலாயில், தன்றுகிலை கிரிழிலுகள் கரிதிலை கைற்றுக்கு கிரவாகதிலுகள் நான் கலைகள் பெற்று 5. கணிகள் பெறைப்புற்றுக்கு திரவாகதில் துரை நிலை நிலை 5. கணிகள் பெறைப்புறுக்குக்கை கால்கள் திரைகள் திரவாகதி 5. கணிகள் பிலைப்புறுக்குக்கு கிரவாகதில் தலைகள் 5. கணிகள் கிரைப்புறுக்கு கிரவாகதில் தலைகள் 5. கணிகள் கிரவப்புறுக்கு திரவாகதில் தலைகள் கால கிரவாகத்து கிரவாகது 5. கணிகள் கிரவப்புறுக்குக்கு கால்கள் தலைகள் திரவாகது 5. கணிகள் கிரவப்புறுக்கு கிரவாகது கால கிரவாக கிரவாகது கால கிரவாக கிரவாகது கால கிரவாக கிரவாக கிரவாக கிரவாகது கால கிரவாக கிரவாகது கால கிரவாகது கால கிரவாக கிரவாகது கால கிரவாக கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிரவாக கிரவாக கிரவாக கால கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிரை கால கிரவாக கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிர கால கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிர கால கிர கால கிரவாக கிர கால கிரவாக கிரவாக கிர கால கிரவாக கிர கால கிரவாக கிர கால கிர கால கிரவாக கிர கால கால கிர கால கிர கால கால கிர கால கிர கால கிர கால கிர கால கிர கால கிர கால கிர கால கிர கால கிர கால கால கால கால கால கிர கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால கால	உள்ளடக்கத்திற்கு ஆதரவான மற்ற 19. ஸ். கட்டுப்பாடுகளின் வடிவன்மப் 19. அதிப்பை உட்பாடுக	பதிவுகள் உட்பட, இணைக்க பு. செயலாக்கம் மற்றும் பரா	ப்பட்டுள்ள ஃபார்ம் டி. பி.டி. 1-ஐ தயாரி மரிப்பு, அந்தடன் நயரிப்பிற்கு பொர	்பது திறவன திர்வாகத்தின் முதலான அழுத்தைக்கை அவ
ற்ற ஆண்	6	அறிவிக்கப்பட்ட டிவி தொகை (ரூ. கோடியில்)	ilekri	இன்ட்ரெஸ்ட் கவரேஜ் ரேஷியோ*	அழாலைகளு நல்லாற நபரப்பான முறையில் பற்பிரிக்கள் மேற்கோள் 4. நிறவனம் உருவாக்கிய திட்டத்தின்படி, டெபாகிட்டுகள் வேக்குர் ஆரும் எப்பு விடுக்கும் கற்றதிக்கை அல்லது விளம்பர வடிவிலான கற்றதிக்கை" ("ப்பார்ப்	ரு ஆசப்சல் உடபடும். நில் டெபாசிட்டுகளை திருப்பேசில் 1 டி பி டி 1'') மற்றம் சட்டத்தின் பி	igiti / Opuiti Geliujiti Ounj Ruj 73 a.u.dr Opruitujecu	றப்பு நிறவனத்தின் திர்வாகத்திற்குள்ள ப விதிகளின் தேவைகளுக்கு இணங்கி	9. சேலும், "டெபாகிட்டுக்கு திறவனம் செயல்படுகிறது
2022-23 2021-22		888	1000	223.23 780.36	ώνζομό Ομηρίομό βημιαήξβα βέαπεξβρηγένης. ganhanaurenhá Ourgióu 5. ganhana Θεύμιζου, κατέχη υβροκέκτι πάχού βηριαπό μπουθάι	ம் இதர தொடர்படைய பதிலான்	மற்றம் ஆவனங்களின் ப	, 31 unté 2023 subfiérus, ficas	seudialization Guustica
2020-21	- Ang. antaiui) a art-1	355 In Generation (), and in the set Office agentific (surface)	400	40.84	 தனிக்கை செப்பட்டட்ட கனக்கு புத்தகங்கள் மற்றம் இறுவலம் பராமிக்கு செலுத்துவதில் நிறுவலம் தவற்சில்லை எஸ்.முத்தான நி.பா.மான அடிப்பல 6. இந்த சுல்றாதிலும் இருவகத்திற்கை, நியலாகத்தில் கோசிக்கையியபுடி, 3 செலுதல்லால் எதேனும் தவற்தல் நிறந்திருந்தால், அது தொடர்பான இன் சுன்றதல்லால் எதேனும் தவற்தல் நிறந்திருந்தால், அது தொடர்பான இன் சுன்றதல் தில் எதன் தவற்தல் நிறந்திருந்தால், அது தொடர்பான இன் தன் தில் குன்றதல் சுவற்றல் நிறந்திருந்தால், அது தொடர்பான இன் சுன் தில் குன்றதல் சுவற்றல் திறைப்பட்டின் தில் சுன்றதல் அது தொடர்பான இன் சுன்றதல் சுவற்றும் சுவற்றதல் துறைப்பட்டின் சுன்றதல் தன் தில் தல் தல் சுன்றதல் சுன்றதல் கால் சுன்ற சுன்றதல் சுன்றதல் சுவற்றும் தல் தல் சுன்றதல் தல் சுன்றதல் தன்றதல் தன் சுன்றதல் சுன்றதல் சுவற்றதல் தல் தல் சுன்றதல் அது தேன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் தன்றதல் அது தேன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் தன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் குன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன் சுன்றதல் தன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன் சின் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றது சுன் சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன் சுன்றதல் சுன்றதல் சுன் சுன் சுன்றதல் சுன்றதல் சுன்ற சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன் சுன்றதல் சுன் சுன்றதல் சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சு சுன்றதல் சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்ற சுன் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்ற குன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதல் சுன்றதன் சுன்றதல் சுன்றது சுன்று சுன் சுன் சில சுன்றது சுன் சுன்றதல் சுன் சுன் சுன்றதல் சு	பிலான உத்திரவாத்தை அனிப்பது மார்த் 2023 வரை திழுகவற்று கத்தன்வை தேடி கார்கள் காக்க பெ	nted Gurgdungs. An Gurfdigen all faltedaan, anet -	90a prásér siturtégérűentő, a intúciór 95 uszturs Enteran a	தனால், முத்தைய ஆண்டுக சபல்முறைகளை கார்கள் ப
ீவிக்குப் திறைய வைம் (God கற்றதிக்கை அல்லது விரம்பரம் 9	to "ஏ" பாசின்டில் தெரிவிக்கப்ப வெளிவிடப்பட்ட தேதிக்கு உடனடி	து வகுத்தப்பட்ட வட்டி பது மட்டியாக கணக்கிடப்பும் _டுக்கது) வட்டி கவரேஜ் வித்தத்தைக் கணக்கிடுவதற்க பாக முத்தைய மூன்று தனிக்கை செப்பப்பட்ட பெல்ல பின்டும் ஒருவினைக்கப்பட்டன).	மிக்குப் திறைய பன வாயாகக் கரும்படு எட்டுகளில் இருப்பது படியான திறவனத்தி	έρμ. α ββ βαυαειδά 93 /- Α Α	8) 31 மார்ச் 2023 அன்ற வரை நிலுவைபிலிருக்கும் தொகைன், முழுலை	பான நித்திலை அறிக்கைகள், கன	signation upperlade, Quu	ால்ட் பதிவுகள் மற்றும் நிறுவனம் பர	notisigue upp Garityer
சருக்கம் (தேசையான இடங்களில் விபரம்		கேடுக் தந்திக்கங்கப்பட்டது. 31-03-2023-ல் இருப்பதன்படி	31–03–2022-ல் இருப்பதன்படி	31-03-2021-00	கைற்றேக்கல்பட்டது. 9 பேடலிட்டுஷ்கால் நல்து இந்து தோடங்கும் பழிவுகளில் குடல்பென 9 பேடலிட்டுஷ்காலக்கு துறைப்பிடல் காலான கல்லத் நினைகொடு 1000 நால்கல் வேலிட்டுழிலில் கடல்களில் குடல்படை குறிலான அற்று அறிக்கலகளில் தனங்கள் என்னம் நடத்பட்டுற்றைப்பிற்று அறிக்கல் குப்பில் வேலிட்டுழிலில் குடலத்து கரில்கள் கதன்படுறில் குப்பில் வேலிட்டு வலில் கல்லதில் கல்லது கூறு கின்னுட்டிப்பட்டு அவலதுக்கல் குப்பி இதிலா குப்பி இரிக்கு குப்பில் கல்லதில் கல்லதில் குப்பி இதிலா குப்பி அறிகள் குப்பில் குப்பில் கல்லதில் கல்லதில் கல்லது கைக்கு கல்லது கல்லதில் கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்லது கல்ல கல்லது கல்லது கல்லது கல்ல கல்ல கல்லது கல்ல கல்ல கல்ல கல்ல கல்ல கல்ல கல்ல கல்	 witpeneret gebetuigeheizen 2023 wert figsenschiltighigt G prisse gehäus GeligetCerris 	ை நானாகை நாங்கள் அடல் டபாகிட்டுகளின் கால வரை மற்றும் அது பற்றிய திருக்கட்		and an unigitants. Is Capital in existential and
சொத்துக்கள்		SGroburg	இருப்பதன்படி	இருப்பதன்படி	நாக்கம் வெளிலிட்டும்போம், தனிக்கை தொடர்பான தாதினைகள் மற்றும் அதிக்கைனின் தனிக்கை எங்களால் நடத்தப்பட்டுள்ளது. திதி அதிக்கைனில திட்டமிட்டு சேப்ப வேண்டும் என்று இந்த தாரியைகள் உக்காவிடுகின்ன	இன்னடிட்டுட் ஆஃப் சார்டர்டு அ பொருள் தல்நான் வினக்கம் எதுவும்	க்கையை கட்சு ஆட்ட இந் இல்லை என்பது பற்றிய நி	போ வழக்கிடின் மற்ற அதினரப்பூர பாயலான அடிப்படையினை உத்திரவா	வ அறிவிப்புவறுக்கு இன முத்தை பெறுவதற்கு தனிக்க
1) நடப்பு .அல்லாத சொத்துக்க 8) பிராப்பர்ட்டி, ஆனை மற்று		1,068	1,012	1,026	 இன்னடிப்பூட் ஆப்ப் சாப்பிடு அக்கவுண்டன்டன் ஆப்ப் இந்தியா வழங்கியும் எங்கள் சோதனைகளை பேற்கொண்டுள்ளோம் இன்னடிப்பூட் ஆப்ப் காப் தோட் உத்தானிடுகிறது. 	ன கைடன்ஸ் தோட் ஆன் ரிப்போர் 19 அக்கவுண்டன்டன் ஆஃப் இந்தி	்ஸ் அல்லது சர்ட்டிக்கிலேட்டி பா வழங்கியுள்ள கோடு ஆ	ம் ஃபார் ஸ்பெஷல் பர்ப்பசம் (2016–ல் ஃப் எதிக்ஸ்-ன் தெதிருக்குத் தேலைகள்	் திருத்தப்பட்டது) என்பதத்தி நடன் இணங்க வேன்டும் எ
b) கேடிட்டல் வர்க்-இன்-பிரா c) ரைட்-ஆஃப்-பூல் அஸெட்		117	60 877	17 854	தோட் உத்தார்தேற்கு 9. ஸ்டாஸ்டர்9 ஆன் குவாகிட்டி கன்ட்ரோம் (என் திபூ சி) 1, தின்டார்கம் அவ்டிரம்ஸ் அன்டு சிலேட்ட் ஸ்வீச்ஸ் எங்கேற்கோட்ஸ் ஆகியவற்றின் தெ 10. திறவனத்தின் திரவாகத்திடற்குத்து நாங்கள் பொருத்தவான பெறிதித்துவங்க	னான்ஷியல் இன்போமேஷன்ஸ்-ன் 1டர்புடைய பொருத்தமான தேனவர காடு பிலன்?~~~~	தனிக்கைச் மற்றம் மறபர் மூக்கினங்கி செயல்பட்டுள்	Mawarswa CopOsrawyd gardd. Iwrdi	iy, sahi.Gyra Aunt A.9ara
d) முதலீட்டு சொத்து		1	1	24	 நிறுவனத்தின் நிர்வாகத்திடமிருந்து நால்கள் பொருத்தமான பிரந்தித்துவல்க கூற்று 11. நேற்கள், எங்கள் சோதனைகின் கூடிப்படையில், பற்றும் நிறுவனத்தின் திதுவையிலிருந்தும் டெபாசிட்டுகளின் நிறுப்பிச் செலுத்தவில் நிறுவனம் தவர பலன்பாட்டில் கட்டுமொடு 	Stansjano cranysta antita	ப்பட்ட தகலல் மற்றும் வின	ásslasfárug, Aþártáans 1-4 gjó	090004, 31 with 202/
0) angenterer Gerögikker	ценилет Сапруджа	34 10	35	55 8	ந்துமையல்களுக்கும் பெயாசிட்டுகளின் திருப்பிச் செலுத்தமில் திருமனம் தலர பயன்பாட்டில் கட்டுப்பாடு 12. உங்களின் குறிப்பிட்ட கோரிக்கையின் அடிப்படையில் வருங்கப்பட்டின் வி	மைகல் என்பது எந்தள் கருந்து. நச் சான்ற, நிறலன் பதிலானருக்க 6	its minup Ageant evit	1944 s. papi 907 Oprikaldisers w	c.90curga), entreder e
i) coourcides alleves alleves		1,116	869	759	ந்துமைக்கைகும் கடங்களுக்கு நிறுக்கு கழுப்பை கழும்பை நடி பண்டாட்டில் கட்டுமோடு . குழுப்பில் கடந்து கடங்களையே அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இர . குழுப்பில் இந்த என்ற வேற்றத் தோக்கத்திரகாகவும் பயன்படுத்தப்பட வி எஸ் ஆர்- கேடலம் எம் வி எஸ்ட்பும் அக்கூலிப்பு விருக்க	, மேற்வேள் காட்டப்பட அம்லத் கு	ற்கொடக் கூற		,
g) (Sf) Genjegikedt		51	40	41	entic_LeB அக்கவுள்டபுக்குன் தரி ஏ தி பாம் புதிலு என்பு 10124894W4-100022 இடம் : பெங்களுர தேதி : எ இன் co23 புடி து என்: 22218468805W0CE8688				விகாஷ் குப்தா பார்: எர்
g) நிதி சொத்துக்கள் (i) முதலீடுகள் (ii) பெறத்தக்க கடன்கள்	ர் (நிரை மதிப்பு)	523 144	508 136	283	veger: 5 gesar 2023 aj 4 g anár: 232184658GYWCE9838			Quadu	பராடனா பர்ஷிப் என் : 218495
 இதி சொத்துக்கன் (i) முதனீடுகள் (ii) பெறத்தக்க கடன்கள் (iii) பெறத்தக்க கடன்கள் (iii) மற்ற நிதி சொத்துக்கள் (iii) பெற்ற வரி சொத்துக்கன் 		146 134	135 74	120 67	தேசேர்க்கை 1: திட்டத்தில் குதிப்திடப்பட்ட காலத்திற்கு அப்பாற்பட்ட மற்றும் தி	டைட்டன் கம்பெ மனத்தால் கம்பால்ட் ஆக கருதப்ப	rs. 31 unth 2023 auto	லனர திதுவைகிதுள்ள பொரிட்டுக	fide alluption in
 இதி சொத்துக்கன் (i) முதனிடுகள் (ii) பெறத்தக்க கடன்கள் (iii) மற்ற திதி சொத்துக்கள் 		4,402	3,758	3,359	கோல், ஸ் ஹால்வஸ், தீட்டத்தில் விதிமுதைன் மற்றும் நியத்னைகளியம், வாடிக்கைபாளர் செனுத்த வேண்டும் மற்றும் திட்டத்தில் வேந்த தேதியிலருத்த 20 கட்டாயமான தோடிய வேய் வேண்டும், தொணைய 400 நாட்களுக்கு முன் வாடி வாடிக்கைபானருக்கு திருப்பியனிக்க வேண்டும்.	கதாவது, நிறவனத்தின் பொது பக நாட்களுக்குப் நிறத் இத்திட்டம் செ	கள் டெபாசிட் திட்டம்), குல மக்குர் ஆகும், முதல் தலைக	றந்தபட்கம் கூ. 2000 அல்லது அதற்க செலுத்திய தேதியிலிருந்து 600 நாட்க	திகமான 10 திலையான மா ஸுக்கு முன் இத்தொகையை
 றிற சொழ்தல்கள் (i) முதனிடுகள் (ii) பெறத்தல்க கடன்கள் (iii) மற்ற றிற சொற்றுக்கள் (iii) மற்ற றிற சொற்றுக்கள் (ii) வரி சொற்றுக்கன் (iii) வரி சான் பிருக்கு கொற்றுக்கை (iii) வரி சான் பிருக்கு பிருக்கு கொற்றுக்கன் (iii) வரி சொற்றுக்கன் (iii) வரி சான் சான் பிருக்கு விருக்கு கொற்றுகள் 		14,952	12,787	7,984	கட்டாயமாக ஷெய் சேப்ப வேண்டும். தொகையை 400 நாட்களுக்கு முன் வாடி வாடிக்கையாளருக்கு திருப்பெளிக்க வேண்டும். 31 மார்ச் 2023 வரை நிலுவையிலுள்ள டெயால்ட்டுவரின் விபரங்கள் கிறே வெர	descruct Rehenen:		ரடன, வாடிக்கையாளர் மட்டிய அத்தொ	ക്ഷേയ്യുന്ന ഉപ്പുളില് തൽപ്പ
 நிழி சொழ்துக்கன் (0) முதலிரிகள் (1) பெறத்தில் கடலிகள் (1) பெறத்தில் கடலிகள் (1) பெறத்தில் சொத்துக்கள் (1) பெறற் திழி சொத்துக்கள் (1) பெற்ற பரி சொத்துக்கள் (1) பற்ற நடப்பு-அல்லாத சொ (2) நடப்பு சொத்துக்கள் (2) நடப்பு சொத்துக்கள் 				2,753	விபரங்கள் திருவனத்தின் கோல்டன் தறாசவேல்ட், திட்டத்தின் தீழ் டெடாசிட்டுகள்	Ggrans (g	5. Cany Bit) 90.11		
 ற்றி சொழ்தர்கள் (ர) முதலிருகள் (ர) பறத்தில் கடல்கள் (ரி) பறத்தில் கடல்கள் (ரி) பறத்தில் கடல்கள் (ரி) பறற்ற நிற சொழ்துக்கள் (ரி) பற்ற நடப்பு–என்னாத சொ (ரி) பற்ற நடப்பு–என்னாத சொ (ரி) சாத்துக்கள் (ரி) சாத்துக்கள் (ரி) சாத்துக்கள் (ரி) சாத்துக்கள் (ரி) சாத்துக்கள் 		2,143	15						
 ற்றி மோத்தக்கள் (i) மறத்தில் கடல்கள் (ii) பறத்தில் கடல்கள் (iii) பறற நிறி மோத்துக்கல் (iii) பறற நிறி மோத்துக்கல் (iii) பறற நிறி மோத்துக்கல் (iii) பறற நிறி மோத்துக்கள் (iii) பறற நிறி மோத்துக்கள் (iii) பறற நிறி மோத்துக்கள் (iii) மற்ற நடப்பு - சைல்னது மோ (iii) நிற பறற்றுகள் (iii) மற்ற முன் (பற்ற மாத்துக்கள் (iii) மற்ற தொடுதுக்கள் (iii) மற்ற தொடுதுக்கள் (iii) மற்று மற்றி மாத்துக்கள் (iii) மற்று மற்றி மாத்துக்கள் 		908	495	291	தேகதியவற்றில், கு. 51:23 பதிப்புள்ள பெடாசிட்டுகள், மேயே விவரிக்கப்பட் ஏனென்றால், காலல் துறை அல்லது விஜியன்ஸ் துறையின் (அ. 0.01 கோடி) அதி		கமான காலத்திற்கு திஜனவ தருப்பெசிக்கப்படனிக்கல	கிலுக்கன. மேற்கன்ட தொகை டிப்பா மற்றும் மீதழுகின தொகை (கு. 51.22)	ல், ஆக நிர்வாகத்தால் கருது கோடி), அக்கவுண்ட் பேபி கா
	és sooreretel	908 119 673	495 117 932	291 147 365	ேதகூறியவத்தில், ரூ. 53:23 மதிப்புள்ள பெயலிட்டுகள், மேவே விவலிகலப்ப முவேன்றலம், காலம் இதை அம்வது விழுவில்ல நுறையின் (ரூ. 00: 3 கோடி) முவல் நிறவலம் தெழுத்திய கீட்வன்ட்டதோகை பேலின்ட்டதாக நிறவருத்தின் அவிவது வாடிக்கையாளிட்டிருந்து காசோலைனின் ஸ்டாப் பேலெடைட் கோக்க		கமான காலத்திற்கு திஜயை தருப்பிலிக்கப்படலில்லை க்கையாள் அக்கவுன்ட் என் தாடற்புடையதாக இருந்தது.	கிதுன்னன. மேற்கள் ட தொகை உட்டா மற்றும் மீத்ருள்ள தொகை (கு. 51.22) எவன தவறாக பகுப்பித்த காரணத்தால்	
 நிதி மோத்தக்கள் (i) நுதலிருகன் (ii) நேதலிருகன் (iii) நேதலிருகி கடல்கன் (iii) நேது நிதி சொத்தக்கள் (iii) நீது நட்ட்டி-சல்வாத சேர (iii) நீது தட்ட்டி-சல்வாத சேர (iii) நீது தட்ட்டி-சல்வாத சேர (iii) திதி சோத்தக்கள் (iii) தல்வில் (iii) வரித்த பெற்றதிகள் (iii) வரித்த பெற்றதிகள் (iii) வரித்த பெற்றதிகள் (iii) வரித்த பெற்றதிகள் 	és sooreretel	908	495 117	291 147	றேற்கியாதில் நூல் பழிப்புள் பெயல் (நான் பெயல்) நேசு பெரில் விளிக்கப்பட் முன்னரும். காலம் கழை வல்கு முன்னன் கைற்கில் (கு. 2013 கேடி த்தி மூலம் நிலுவாம் செந்ததிய பிடனா். தோகை பேப்படைதாக நிலுவத்தின் வரைக்கு வாரிக்கபாளிப்படுத்து எசோவைக்கு படைப்படு பிடும்புட் இத்த சுத்திகை நிலைத்தில் தியல்தால் குடிக்கொடிதுடன், அப்பில் தித்த சுத்திகை நிலைத்தில் தியல்தால் குடிக்கொடித்துடன், அப்பில் குட்சில் பிடல் பி. தல்து திறையத்தில் கிருவிக்க குடிக்காத்துடன், அப்பில் கி	டுக்கு பெடாகிட் காகத்தை விட அதி ப்பிட்ட கோர்க்கைக்கினங்க இவை எங்கிக்கு சமர்ப்கெல்படாதது, காடி சு பெறப்பட்டது ஆகியவற்றுடன் தெ			Stars Busy

TITAN COMPANY LIMITED Registered Office: 3, SIPCOT Industrial Complex, Hosur 635 126, Tamil Nadu.

V E-mail: investor@titan.co.in Website: www.titancompany.in Tel.: +91-80-6704 7000 CIN: L74999TZ1984PLC001456

PARTICULARS		INFORMATION			(c) Other current assets	1,101		852 16,379	671
ENERAL INFORMATION					TOTAL ASSETS	20,686 25,088		20,137	12,501 15,860
Name, address, website and othe contact details of the company.	Titan Company Limited, No.3, SIPCOT Industrial Complex, Hosur, 635 126. Tamil Na	du. www.titancompany.in; Ph.: 04	344-276037		EQUITY AND LIABILITIES				
Date of incorporation of the company					Equity				
Business carried on by the compar and its subsidiaries with the details					(i) Equity share capital (ii) Other equity	<u>89</u> 11,905		<u>89</u> 9,284	89 7,464
branches or units, if any.	- Jewellery - Evewear					11,994		9,373	7,404
	 Others (Fragrances and Fashion accessories, and Indian dress wear) 				Liabilities				
	BUSINESS CARRIED ON BY THE SUBSIDIARIES OF THE COMPANY AS ON DATE: 1) Titan Engineering & Automation Limited (TEAL): In the business of precision enginee				(1) Non-current liabilities (a) Financial liabilities				
	 CaratLane Trading Private Limited: One of India's leading e-commerce company with TCL Watches Switzerland AG (formerly Favre Leuba AG, Switzerland) 	online and offline presence in which	h the Company h	as majority stake.	(i) Lease liability	1,359		1,026	971
	 Titan Watch Company Limited, HongKong: Titan Watch Company is a subsidiary of 10,000 and no Profit and Loss account has been prepared as it has not yet comment 		oldings Internation	al FZCO, Dubai. It has a capital of HK \$	(b) Provisions	214 1,573		<u> </u>	143 1,114
	5) Titan Holdings International FZCO, Dubai: Titan Holdings International FZCO is a corr	pany formed as a Free Zone Comp			(2) Current liabilities (a) Financial liabilities				
	activities and invest in the share capital of any other companies/entities either as a joir 6) Titan Global Retail LLC, Dubai: Titan Global Retail LLC was formed on 15 th Decembe				(i) Borrowings	1,190		225	-
	 retail trade in the industry in which Titan Company operates. Titan Commodity Trading Limited: Incorporated on 10th August 2020 to provide securit 		s segment. The C	ompany is a member of Multi Commodity	(ii) Gold on Ioan (iii) Lease liability	<u>5,090</u> 223		<u>5,161</u> 193	4,094
	Exchange of India Ltd (MCX). It is also registered with Securities and Exchange Boar 8) StudioC Inc. USA: Was Incorporated on 11th February 2021 as a 100% subsidiary of		with the objective	of retailing of iewellery in North America.	(iv) Trade payables	225		193	178
	 TEAL USA Inc.: Was Incorporated on 15th April 2021 as TEAL's wholly owned subsid 10) TCL North America Inc. USA: Was Incorporated on 15th April 2021 as Titan's wholly or 	ary, with the objective of business d	levelopment for its	Aerospace Automation Solutions.	Total outstanding dues of micro and small enterprise Total outstanding dues of creditors other than micro	139		198	158
	11) Titan International QFZ LLC, Qatar: Was incorporated as a wholly owned subsidiary				and small enterprise	826		857	537
	of Lifestyle Products. DETAILS OF BRANCHES/ UNITS OF THE COMPANY:				(v) Other financial liabilities	497		429	218
	The Company has: - Regional offices at Bangalore, New Delhi, Mumbai and Kolkata				(b) Other current liabilities	3,365		2,386	1,905
	 Manufacturing & assembly units at Hosur (Tamil Nadu), Coimbatore (Tamil Nadu), Volkata (West Bengal) and Rangpo (Sikkim) 		/lumbai (Maharas	htra), Noida (Uttar Pradesh), Roorkee	(c) Provisions (d) Current tax liabilities (net)	118 73		30 80	23 80
B 14 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 - 1 -		,			, ,	11,521		9,559	7,193
Brief particulars of the management of the company.	The Company is managed by the Managing Director and a team of professional manage	ers, subject to the superintendence,	control and direct	on or the Board of Directors.	TOTAL EQUITY AND LIABILITIES	25,088	(along days	20,137	15,860
	pations of the directors as on date.				d. Audited Cash Flow Statement for the three years immediately pre-	ceaing the date of issue o	r circular or advertisemer	nt (tigures of previous years were	e regrouped wherever r (₹ in cro
Name	Address		DIN	Occupation	Particulars		2022-23	2021-22	2020-21
Krishnan, IAS (Chairman)	Additional Chief Secretary to the Government of Tamil Nadu, Industries Departmen	· · · · · · · · · · · · · · · · · · ·	03439632	Indian Administrative Service	A. Cash flow from operating activities				
Iariam Pallavi Baldev, IAS ayashree Muralidharan, IAS	Additional Secretary to Government Industries, Investment Promotion and Comme Special Secretary to the Government of Tamil Nadu, Industries Department, Chen		09281201 03048710	Indian Administrative Service	Net profit before tax Adjustments for		4,465	2,932	1,233
haskar Bhat	No. 884, Chaitanya, Indiranagar I Stage, Bangalore - 560038		03048710	Company Director	- Depreciation/amortization expense		364	347	331
K Venkataraman	'INTEGRITY', #193, Veerasandra, Electronics City P.O., Off Hosur Main Road, Ba	ngalore - 560100	05228157	Managing Director	- Net unrealised exchange gain /(loss)		(1)	(1)	1
. N. Tata	Bombay House, 24 Homi Mody Street, Mumbai - 400 001.		00024713	Company Director	 - (Gain)/ loss on sale/ disposal/ scrapping of property, plant & - Gain on sale of investment in joint venture 	& equipment (net)	3	3	6 (4)
shwani Puri Santhanam	28/2, Friends Colony (West), New Delhi - 110 065. Saint-Gobain India Private Limited, 7 th Floor, Sigapi Achi Building, 18/3 Rukmani L	akshmipathi Boad	00160662	Company Director	 Provision for doubtful trade receivables(net) and bad trade r 	eceivables written off	-	0	34
	Egmore, Chennai - 600 008	akoninipatin noad,	00494806	Company Director	- Interest income		(137)	(92)	(73)
radyumna Vyas	E/5, Faculty House, Nr. Museum, Paldi, Ahmedabad, Gujarat - 380007		02359563	Company Director	 Dividend income Gain on investment carried at fair value through profit and I 	oss	(0) (106)	(24)	(24)
ohanasankar Sivaprakasam Sindhu Gangadharan	Department of Electrical Engineering, Indian Institute of Technology Madras, Chem Villa 52, Prestige White Meadows, Sai Layout Road, Sathya Sai Layout, Whitefiel		08497296 08572868	Company Director Company Director	- Gain on pre-closure of lease contracts		(14)	(20)	(12)
andeep Singhal	3302 A Wing, Vivarea, Jacob Circle, Mahalaxmi, Mumbai - 400011	.,	00422796	Company Director	- Rent Waiver		(2)	(30)	(57)
Management's perception of	Titan Company Limited is a joint venture between the Tamil Nadu Industrial Developme	nt Corporation Limited and Tata G	roup and is listed	on the BSE Limited and National Stock	Impairment of investment in subsidiary Finance costs		240	- 195	181
risk factors.	Exchange of India Limited. The Company has been in existence for over 35 years and h of ₹38,569 crore and profits before tax of ₹4,465 crore for the year ended March 31 st 202	3. The net worth of the Company is	₹11,994 crore (a	s on March 31st 2023) and the Company	Operating profit before working capital changes		4,814	3,224	1,719
	has consistently paid equity dividends for 25 years. The Company does not have any advances from its customers towards jewellery purchases and hence do not pose any f	ong term debt in its capital. The m inancial risk except normal busines	ionies being raise is risk that any co	d under the deposit scheme are purely mpany in business may face.	Adjustments for - (Increase)/ decrease in trade receivables		(414)	(204)	(78)
Details of default, includin	ng (i) Statutory dues: Nil				- (Increase)/ decrease in inventories		(2,165)	(4,803)	(243)
or default and present status	 (ii) Debentures and interest thereon: Nil (iii) Loan from any bank or financial institution and interest thereon: Nil 				 (Increase)/ decrease in financial assets – loans receivable (Increase)/ decrease in other financial assets 	s	(17)	(1)	(6)
					- (Increase)/ decrease in other assets		100 (287)	(511) (185)	245
PARTICULARS OF THE Date of passing of Board reso		May 3 rd 2023			- (Increase)/ decrease in gold on loan		(71)	1,067	2,587
	in the general meeting authorizing the invitation of such deposits.	September 13th 2014			- (Increase)/ decrease in trade payables - Increase/ (decrease) in other financial liabilities		<u>(89)</u> 41	362	187
ype of deposits, i.e., whether		Unsecured			 Increase/ (decrease) in other current liabilities 		979	481	(218)
	npany can raise by way of deposits as per the Act & Rules made thereund	ər :		₹4,223 crore	- Increase/ (decrease) in provisions		61	51	(49)
(ii) Aggregate of deposits	l6 crores; 10% from Members- ₹1,207 crores)* actually held on:				Cash (used in)/ generated from operating activities before tax - Direct taxes paid, net	(es	<u>2,952</u> (1,142)	(330) (796)	4,364
a) Last day of the imme	ediately preceding financial year e of circular or advertisement (as on May 2 nd 2023)			₹2,290 crore ₹2,254 crore	Net cash from/ (used in) operating activities		1,810	(1,126)	4,101
(iii) Amount of deposits pro	oposed to be raised			₹4,223 crore	Purchase of property, plant and equipment, intangible assets an Proceeds from sale of property, plant and equipment	d investment property	(288)	(173)	(111)
	ayable within the next twelve months	usity promium /#roo) and evel-	₹2,254 crore	Proceeds from sale of property, plant and equipment Purchase of investments in subsidiaries and other equity inst	ruments	(15)	(169)	(30)
* To compute the amount the income (debit balance of ₹7	that the company can raise by way of deposits, free reserves including sec 71 crores).	sunty premium (<139 crores) and excludin	g items of other comprehensive	Loans repayment / (given to) received from Subsidiaries		-	-	2
Terms of raising of deposi					Proceeds from sale of investment in joint venture / subsidiarie Investment in Non-convertible debentures	95	(353)	- (100)	43
uration of scheme	12 months		e ofter the er-	polation of 366 days from the dat-	Inter-corporate deposits placed		(570)	(1,094)	(150)
	12 months jewellery purchase plan, where the customer has to pay 10 installn of joining the scheme.				Proceeds from inter-corporate deposits		864 260	750	100
0	The scheme will allow the customer to pay 10 fixed monthly installments of m customer has to pay one installment every month. The installments have to be	paid as per the due dates ba	sed on the dat	e of enrollment.	Bank deposits matured/ (placed), net (Purchase)/ sale of mutual funds, net		(1,729)	(568) 2,815	(60) (2,640)
	The customer is mandatorily required to redeem before 400 days from the date Since, it is a jewellery purchase scheme, there is no return offered as interr			e of nurchase of iowallons by the	Loan given to Company's franchisees and vendors		-	(34)	(97)
ate of interest	customer on purchasing full value of installments paid as below:				Proceeds from loan given to Company's franchisees and ven Dividends received from subsidiary	dors	3	24	94
·	 Discount offered at the time of redemption is 75% (seventy five percent) of six) days from the date of joining the scheme. 				Lease payments received from sub-lease (excluding interest	received)	30	24 21	19
	 If a customer wishes to redeem prior to maturity and redeems after 300 sixty six days), eligible discount will be ranging between 55% (fifty five per 	rcent) and 75% (seventy five	e percent) of 1	etion of 366 (three hundred and one) (one) month installment based on	Interest received		135	52	60
	number of days. Such discount will be variable, based on when the jewe - Further, where a depositor:				Net cash used in investing activities Repayment/ proceeds from Borrowings (net)		(1,653) 965	1,564	(2,744) (626)
	does not purchase the jewellery within 400 (Four hundred) days; or pre-closes their account after 180 days and prior to 300 days, the Com	nany shall refund the amou	nts andredatin	a to the installments paid by the	Dividends paid including dividend distribution tax		(666)	(355)	(355)
	depositors until the date of the refund and provide a prorated discount Company for full value of installments paid.				Payment of lease liabilities (excluding interest paid) Finance costs paid		(214) (240)	(143) (195)	(98)
	Company for full value of installments paid. Cash/ Cheque/ DD/ ECS/ ACH/ Credit Card Electronic payment by way of	monthly advances			Net cash used in financing activities		(155)	(195)	(181)
ode of payment					Net cash generated/ (used in) during the year (A+B+C)		2	(30)	97
	Redemption of the advance will generally be by way of purchase of iewellery.	e/ DD/ electronic transfer.		Electronic transfer A discount	Cash and cash equivalents (opening balance) Add/ (Less): Unrealised exchange (gain)/ loss		117	147	50
ode of repayment	Redemption of the advance will generally be by way of purchase of jewellery. In case the customer requests refund in cash, payment will be made by chequ to case the customer does not redeem within 400 days the installment amount			_ioodonio dansiel. A discount	Cash and cash equivalents (closing balance)		- 119	117	147
ode of repayment	In case the customer requests refund in cash, payment will be made by chequ In case the customer does not redeem within 400 days the installment amount voucher for the eligible discount amount will be provided which can be utilized	would be refunded by way of							
ode of repayment	In case the customer requests refund in cash, payment will be made by chequ In case the customer does not redeem within 400 days the installment amount voucher for the eligible discount amount will be provided which can be utilized paid subject to the conditions above.	would be refunded by way of on the purchase of jewellery	from the Comp	any for full value of instalments	e Any change in accounting				
ode of repayment	In case the customer requests refund in cash, payment will be made by chequ In case the customer does not redeem within 400 days the installment amount voucher for the eligible discount amount will be provided which can be utilized paid subject to the conditions above. mentioning the date of the time period for which issued to continue to accept subscriptions during	would be refunded by way of on the purchase of jewellery s for its customers with effect the balance period of FY 20.	from the Comp t from 1 st Nove 23-24 and till t	any for full value of instalments mber 2014. This circular is being he date of publication of the new	e Any change in accounting policies during the last three The financial statements of the 0		accordance with Indian A	ccounting Standard ("Ind AS") no ndment Rules, 2016 read with sect	

		on the rating is 'stable'. AAA is the highest-credit-quality rating assigned by ICRA. The rated deposits programme st credit risk. Valid till April 26 th , 2024 23
i.	Short particulars of the charge created or to be created for securing such deposits, if any.	Unsecured and therefore not applicable
j,	Any financial or other material interest of the directors, promoters or key managerial personnel in such deposits and the effect of such interest in so far as it is different from the interests of other persons.	Nil
3.	DETAILS OF ANY OUTSTANDING DEPOSITS	
a.	Amount outstanding:	₹2,290 crores
b.	Date of acceptance:	On various dates
c.	Total amount accepted:	₹3,890 crores (during the FY 2022-23 with different maturity dates)
d.	Rate of interest:	Since it is a jewellery purchase scheme, there is no return offered as interest. However, discount ranging between 55% and 75% of one installment is offered to customer at the time of purchase of jewellery.
e.	Total number of depositors:	6,70,416
f.	Default, if any, in repayment of deposits and payment of interest thereon, if any, including number of depositors, amount and duration of default involved:	
g.	Any waiver by the depositors, of interest accrued on deposits.	Nil
1		

4. FINANCIAL POSITION OF THE COMPANY

a. Profits of the company, before and after making provision for tax for the three financial years immediately preceding the date of issue of circular or advertisement

Financial Year	Profit Before Tax (₹in crores)	Profit After Tax (₹in crores)
2022-23	4,465	3,333
2021-22	2,932	2,180
2020-21	1,233	877

b. Dividends declared by the company in respect of the said three financial years; interest coverage ratio for last three years (Cash profit after tax plus interest paid/interest paid)

Financial Year	Dividend	Interest Coverage	
Financial Year	Amount (₹in crores)	%	Ratio*
2022-23	888	1000	223.23
2021-22	666	750	780.36
2020-21	355	400	40.84

*interest coverage ratio is computed only on the interest paid on borrowings and excludes interest paid on gold loan and interest on lease liability
 ** profit after tax (reported in point "a" above) has been considered as cash profit after tax for computing interest coverage ratio.
 c. A summary of the financial position of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company as in the three audited balance sheets immediately preceding the date of issue of circular or advertisement (figures to the company of the company of

of previous years were regrouped wherever necessar	y).		(₹ in crores)
Particulars	As at 31-03-2023	As at 31-03-2022	As at 31-03-2021
ASSETS		1	
(1) Non-current assets			
(a) Property, plant and equipment	1,068	1,012	1,026
(b) Capital work-in-progress	117	60	17
(c) Right-of-use asset	1,058	877	854
(d) Investment property	1	1	24
(e) Intangible assets	34	35	55
(f) Intangible assets under development	10	11	8
(g) Financial assets			
(i) Investments	1,116	869	759
(ii) Loans receivable	51	40	41
(iii) Other financial assets	523	508	283
(h) Deferred tax assets (net)	144	136	105
(i) Income Tax assets (net)	146	135	120
(j) Other non-current assets	134	74	67
	4,402	3,758	3,359
(2) Current assets			
(a) Inventories	14,952	12,787	7,984
(b) Financial assets			
(i) Investments	2,143	15	2,753
(ii) Trade receivables	908	495	291
(iii) Cash and cash equivalents	119	117	147
(iv) Bank balances other than (iii) above	673	932	365
(v) Loans receivable	128	419	73
(vi) Other financial assets	662	762	217

ions of the Act and the rules made thereunder

- the compliance with the Act and the rules does not imply that repayment of deposits is guaranteed by the Central Government;
- the deposits accepted by the Company before the commencement of the Act have been repaid and unclaimed amounts will be returned to customers and balance unclaimed subscription amounts will be treated as unsecured and ranking pari passu with other unsecured liabilities.

- In case of any adverse change in credit rating, depositors will be given a chance to withdraw deposits without any penalty. The deposits shall be used only for the purposes indicated in the Circular or Circular in the form of advertisement; The deposits accepted by the Company (other than the secured deposits, if any, aggregate amount of which to be indicated) are unsecured and rank pari passu with other unsecured liabilities of the Company.

This circular is issued on the authority and in the name of the Board of Directors of the Company, the text hereof has been approved by the Board of Directors at its meeting held on May 3rd 2023, and a copy thereof, signed by a majority of the Directors of the Company, has been filed with the Registrar of Companies.

	BY ORDER OF THE BOARD
Date: May 3 rd 2023 Place: Bengaluru	C K Venkataraman Managing Director

Independent Auditor's Certificate

Titan Company Limited, 'Integrity', #193, Veerasandra, Electronic City P.O. Off Hosur Main Road, Bengaluru, Karnataka - 560 100.

Dear Sirs,

The Board of Directors

Dear 30%, Independent Auditor's certificate pursuant to the requirement of Rule 4 of the Companies (Acceptance of Deposits) Rules, 2018 ("the Rules") relating to 'circular or circular in the form of advertisement inviting deposits' ("Form DPT 1") and Section 73 of the Companies Act, 2013 ("the Act") 1. This report is issued in accordance with the terms of our engagement letter dated 2 June 2023 and addendum to the engagement letter dated 2 June 2023. 2. We, B S R & Co. LLP, the statutory auditors of Titan Company ("the Company") have been requested to certify that the Company has not committed default in the repayment of deposits which

Manag

- The Comparity in and marking estimates that are reasonable in the circumstances. 3.
- The Company's Management is responsible to repay/redeem the deposits as and when such deposits become due as per the scheme formulated by the Company Also, the Company's Management is responsible for ensuring that the Company is in compliance with the requirements of the Rules relating to 'circular or circular in the form of advertisement inviting deposits' ("Form DPT I") and Section 73 of the Act.

Auditor's Responsibility

- Our responsibility is to provide a reasonable assurance that the Company has not committed a default in the repayment of deposits which are outstanding as on 31 March 2023 as per the audited 5.
- Our responsibility is to provide a reasonable assurance that the Company has not committed a default in the repayment or deposits which are outstanding as on 31 March 2023 as per the audited books of accounts, and other relevant records and documents maintained by the Company. For the purpose of this certification, as per the request from the Management, we have restricted our verification for the deposits outstanding as at 31 March 2023 and thus we do not comment on compliance with the defaults, if any, in earlier years. We have carried out the following procedures as part of our examination: a) Traced the amounts outstanding as on 31 March 2023 to the standalone financial statements, books of accounts, the Register of deposits, and other relevant records maintained by the Company. b) We have tested the details included in the register of deposits and other relevant records on a sample basis to determine the accuracy of the information included. 6.

- c) We have tested the ageing of the outstanding deposits as on 31 March 2023 to determine whether the deposits are overdue.
- (c) We have taken the grant of the Gastan and the Gastan as on the March 2023 have been audited by us on which we have issued an unmodified audit opinion vide our report dated 3 May 2023. Our audit of these financial statements was conducted in accordance with the Standards on Auditing and outer applicable authoritative pronouncements issued by the Institute of Chartered Accountants of India. These standards require that we plan and perform the audit to obtain reasonable assurance about whether the financial statements are free of material misstatement. We conducted our examination in accordance with the Guidance Note on Reports or Certificates for Special Purposes (Revised 2016) issued by the Institute of Chartered Accountants of India. The 7.
- 8. Guidance Note requires that we comply with the ethical requirements of the Code of Ethics issued by the Institute of Chartered Accountants of India.
- We have completed with the relevant applicable requirements of the Standard on Quality Control (SQC) I, Quality Control for Finns that Perform Audits and Reviews of Historical Financial Information, and Other Assurance and Related Services Engagements.
 We have obtained appropriate representations from the Company's management. 9.

10. We have obtained appropriate appropriate representations from the Company's management.
 Opinion
 11. Based on our examination as above, and according to the information and explanations given to us by the Management of the Company, we are of the opinion that the Company has not defaulted in the repayment of deposits which are outstanding as on 31 March 2023 as stated in Annexure I.
 Restriction on Use
 12. This certificate issued at your specific request is solely for the purpose of enabling the Company to submit this certificate to the Registrar of Companies. This certificate should not be used, quoted or

referred to for any other purpose without our prior written consent. Accordingly, we do not accept or assume any liability or any duty of care for any other purpose or to any other person to whom this certificate is shown or into whose hands it may come without our prior consent in writing.

for B S R & Co. LLP Chartered Accountants

ICAI Firm Registration Number: 101248W/W-100022 Arjun Ramesh Place: Bengaluru Date: 6 June 2023 Partner UDIN: 23218495BGYWCE9838 Membership Number: 218495

Titan Company Limited

Annexure 1: Details of deposits outstanding as at 31 March 2023 beyond the period specified in the scheme and not considered as default by the Company

As per the terms and conditions of the Gold Harvest Scheme (i.e., public deposits scheme of the Company), the customer is required to make 10 fixed monthly installments of minimum ₹2,000 or more and the scheme matures after 300 days from the date of joining the scheme. The customer is mandatorily required to redeem the amount before 400 days from the date of payment of the first installment. In case, the customer does not redeem the amount before 400 days, the Company is required to refund the amount to the customer along with the applicable discount voucher that the customer has earned.

The details of Deposits outstanding as on March $31^{\mbox{\tiny st}}$ 2023 are as below:

Details	Amount (₹In crores)
Deposits under Golden Harvest Scheme of the Company	2,290.11

Out of the above, deposits aggregating ₹51.23 crores are outstanding for a period greater than the term of the deposit described above. The aforesaid amount has not been considered as default by the Management as these have not been refunded on account of specific request by the Police or by Vigilance department (₹0.01 crore) and the balance (₹51.22 crores) relate to deposits which were either refunded by the Company through account payce cheques that have not been presented for payment to the Company's bankers, failed NEFT transactions due to incorrect account numbers updated by the customer or request received from customer for stop payment of cheques.

C K Venkataraman Managing Director

This circular is issued on the authority and in the name of the Board of Directors of the Company, the text hereof has been approved by the Board of Directors at its meeting held on May 3rd 2023, and a copy thereof, signed by a majority of the Directors of the Company, has been filed with the Registrar of Companies, Coimbatore, Tamil Nadu.

T T Tanishq TITAN IRTH SKIM fastrack ΖΟΥΑ TITAN eyeplus, TANEIRA Θ